அனைத்து சேகோ தொழிற்சாலைகளும் தங்களுடைய சொந்த செலவிலே சுத்திகரிப்பு நிலையம் அமைத்திருக்கின்ற காரணத்தால், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்கின்ற கோரிக்கை தேவையில்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினாக்கள்-விடைகள் முடிவுற்றன.

[**குறிப்பு:** ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடம்பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.]

4. தலைவர் கோரம்

காஞ்சிபுரம் மாவட்டம், மௌலிவாக்கத்தில் தனியார் கட்டடம் இடிந்து விழுந்தது

மாண்புமிகு பேரவைத் தலைவர்: 2014–2015 (குறுக்கீடுகள்) இருங்கள். ஒவ்வொருவராகச் சொல்லுங்கள். என்ன? திரு. மோகன்ராஜ், (குறுக்கீடு) சொல்லுங்கள். (குறுக்கீடுகள்) திரு. ஸ்டாலின், சொல்லுங்கள்.

திரு. மு.க. ஸ்டாலின்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மௌலிவாக்கம் பிரச்சினை குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறோம். (குறுக்கீடுகள்)

(தேசிய முற்போக்கு திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்றனர்.)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உட்காருங்கள். நான் பேசுகின்றேன். (குறுக்கீடுகள்) நீங்கள் உட்காருங்கள். நான் சொல்கிறேன், உட்காருங்கள். (குறுக்கீடுகள்) உட்காருங்கள், நான் சொல்கிறேன். நீங்கள் உட்காருங்கள், நான் சொல்கிறேன். (குறுக்கீடுகள்) உட்காருங்கள், சொல்கிறேன். அதாவது, சட்டப்படி

அமைக்கப்பெற்ற விசாரணைக் குழு, நீதிமன்றமாக அல்லது பகுதி நீதிமன்றமாக இயங்க சட்டப்படி அமைக்கப்பட்ட ஆணைக் குழு அல்லது ஒரு பொருள் குறித்து ஆய்வதற்காக அல்லது புலனாய்வதற்காக அமைக்கப்பெற்ற குழு அல்லது விசாரணை மன்றம் ஆகியவற்றின் ஆய்வில் இருக்கும் பொருள் குறித்து விவாதம் எழுப்பும் வகையில் அமையும் தீர்மானம் சாதாரணமாக அனுமதிக்கப் பெறலாகாது. (குறுக்கீடுகள்) அந்தப் பொருள் குறித்து எழுப்புவதற்கு இயலாது. (குறுக்கீடுகள்) உட்காருங்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள். உட்காருங்கள். விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்கும்போது அதுகுறித்து விவாதிக்க முடியாது. (குறுக்கீடுகள்) உட்காருங்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அதுகுறித்துதான் விளக்கம் சொல்கிறார்கள். உட்காருங்கள்.

மாண்புமிகு திரு. ஆர். வைத்திலிங்கம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (குறுக்கீடுகள்) பதிலுரையில் சொல்கிறேன், கேளுங்கள். என்னுடைய பதிலை கேட்டுவிட்டுப் பேசுங்கள். (குறுக்கீடுகள்) பதிலைக் கேளுங்கள். பதிலைக் கேட்டுக்கொள்வதற்கு நீங்கள் தயாரா? (குறுக்கீடுகள்) தைரியம் இருந்தால் என்னுடைய பதிலைக் கேளுங்கள். (குறுக்கீடுகள்) தைரியம் இருக்கிறதா? என் பதிலைக் கேட்டுவிட்டு, என் பதில் ஏற்புடையதாக இல்லையென்றால், வெளிநடப்பு செய்யுங்கள். (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உட்காருங்கள். (குறுக்கீடுகள்) நான் நிற்கிறேன் அல்லவா? நீங்கள் உட்காருங்கள். நான் நிற்கிறேன். நீங்கள் உட்காருங்கள். திரு. மோகன்ராஜ், உட்காருங்கள். (குறுக்கீடுகள்) மாண்புமிகு அவை முன்னவர் அவர்கள்.

***மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, Zero hour-ல் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருப்பவர்கள் கட்சிக்கு ஒருவர் என்ற அடிப்படையில் கேள்வி கேட்டால் உரிய விளக்கத்தை மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்கள் சொல்வார்கள். கேள்வி கேட்டதற்குப் பின்னர் மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்கள் கூறிய பதிலைக்கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்துகொண்டு, குழப்பம் உண்டுபண்ணுவது எந்த விதத்தில் நியாயம்? ஆகவே, கட்சிக்கு ஒருவர் என்ற முறையில் முறைப்படி கேளுங்கள். (குறுக்கீடுகள்) இப்படி பேசிக்கொண்டிருந்தால் எப்படி?

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உட்கார்ந்து கொண்டே பேசுவது முறையல்ல. நான் எச்சரிக்கிறேன். உட்கார்ந்துகொண்டே பேசினால் நான் நடவடிக்கை எடுக்கவேண்டி வரும். (குறுக்கீடுகள்) உட்காருங்கள். மாண்புமிகு அவை முன்னவர் அவர்கள்.

முற்பகல் 11-25

மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்: முறையாக, கட்சிக்கு ஒருவர், பொறுப்பான ஒருவர் இருந்தால் எழுந்து கேட்கவும். உரிய பதிலை மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்கள் அளிப்பார்கள். (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இல்லை, மௌலிவாக்கம் பிரச்சினை குறித்தும் பேசமுடியாது (குறுக்கீடுகள்) இல்லை, அது விசாரணை கமிஷனில் இருக்கிறது. உங்களுடைய ஆட்சியிலும் அது நடந்திருக்கிறது. இதற்கு முன்னுதாரணம் இருக்கிறது. உங்களுடைய ஆட்சியிலும் விசாரணைக் கமிஷன் மீதிருந்த பொருள் குறித்து சட்டமன்றப் பேரவையில் பேச அனுமதிக்கவில்லை. இதற்கு முன்னுதாரணம் இருக்கிறது. (குறுக்கீடுகள்) விசாரணைக் கமிஷனில் இருக்கும்போது அவையில் எழுப்ப இயலாது. (குறுக்கீடுகள்) மௌலிவாக்கம் பிரச்சினையை விட்டு விட்டு வேறு பேசுங்கள். அதை விட்டு விட்டு வேறு ஏதாவது சொல்லுங்கள். (குறுக்கீடுகள்) மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. ஆர். வைத்திலிங்கம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இவர்கள் பதிலை எதிர்பார்க்கிறார்களா? இல்லை, குறை சொல்லிவிட்டு வெளியே ஓடிவிடலாம் என்று நினைக்கிறார்களா? (மேசையைத் தட்டும் ஒலி) இவர்கள் பதிலை எதிர்பார்க்கிறார்களா? இல்லை, குறை சொல்லிவிட்டு வெளியே ஓடிவிடலாம் என்று நினைக்கிறார்களா? நான் பதில் சொல்லத் தயார். (குறுக்கீடு) மாண்புமிகு அம்மா அவர்கள், நீதிபதி ரெகுபதி அவர்கள் தலைமையில் கமிஷன் அமைத்திருக்கிறார்கள். அதற்குப் பாதகம் இல்லாமல் நான் பதில் சொல்லத் தயார். (குறுக்கீடு) என் பதிலைக் கேட்டுவிட்டுப் போங்கள். (குறுக்கீடு) நீங்கள் ஏதாவது காரணம் சொல்லிவிட்டு ஓடிவிடலாம் என்று நினைக்காதீர்கள். என் பதிலுரைக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா? தைரியம் இருந்தால் உட்காருங்கள். (குறுக்கீடுகள்) தைரியம் இருந்தால் என் பதிலுரைக்குப் பதில் சொல்லுங்கள். (குறுக்கீடுகள்) ஓடிவிடலாம் என்று நினைக்காதீர்கள். (குறுக்கீடுகள்)

[2014 ஜூலை 10

[தேசிய முற்போக்கு திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து நின்றுகொண்டு பேச முயன்றனர்.]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *நீங்கள் உட்காருங்கள். (குறுக்கீடுகள்) சபாநாயகர் எழுந்து நிற்கும்போது நீங்கள் உட்கார வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் உட்கார வேண்டுமென்று தெரியாதா? சபாநாயகர் எழுந்து நிற்கும்போது நீங்கள் உட்கார வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாதா? அவையின் விதிகளை மதிப்பது இதுதானா? அவையின் விதிகளை மதித்து நடக்க மாட்டீர்களா? (குறுக்கீடுகள்) அனுமதியில்லை. விரிவாக எல்லாவற்றையும் பேசமுடியாது. இல்லை, நீங்கள் விரிவாக எல்லாம் பேசமுடியாது. விதி 66-ஐப் பாருங்கள். (குறுக்கீடுகள்) மாண்புமிகு அவை முன்னவர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரிய வினாவை எழுப்பலாம். அதில் முகாந்திரம் இருந்தால், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் அனுமதிக்கலாம் அல்லது மறுக்கலாம். பொறுமையாக இருந்து, என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். (குறுக்கீடுகள்)*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *ஒரு பொருள் நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது அதனைக் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பதற்கு அனுமதி இல்லை என்று விதி 66-ல் தெளிவாக இருக்கிறது. நீங்கள் நன்றாகப் படித்துப் பாருங்கள். (குறுக்கீடுகள்) விசாரணைக் கமிஷனுக்குக் குந்தகம் இல்லாமல் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தன்னுடைய பதிலுரையில் தெரிவிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். (குறுக்கீடுகள்) நீங்கள் அதுவரைக்கும் பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக விரிவாகப் பேசுவதற்கு அனுமதி இல்லை. (குறுக்கீடுகள்) அனுமதி இல்லை. (குறுக்கீடுகள்) விசாரணைக் கமிஷனில் இருக்கும்போது நான் அனுமதிக்க முடியாது. (குறுக்கீடுகள்) ஒன்று நீங்கள் இந்த விதிகளின்படி சபையை நடத்துவதற்கு என்னை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் நீங்களாவது விதி 66-ஐப் படித்துப் பார்க்க வேண்டும். (குறுக்கீடுகள்) விதி 66-ன்படி ஒரு பொருள் விசாரணைக் கமிஷனில்*

2014 ஜூலை 10] [பேரவைத் தலைவர்]

இருக்கும்போது, அந்தப் பொருள் குறித்து யாரும் சபையில் விவாதிப்பதற்கு அனுமதி இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (குறுக்கீடுகள்)

[தேசிய முற்போக்கு திராவிட கழக உறுப்பினர்கள் (திரு. மு. அருண் சுப்பிரமணியன், திரு. வி. மைக்கேல் ராயப்பன், திரு. ஆர். சுந்தர்ராஜன், திரு. செ. அருள் பாண்டியன், திரு. க. தமிழழகன், திரு. டி. சுரேஷ்குமார், திரு. க. பாண்டியராஜன், திருமதி ஆர். சாந்தி ஆகியோர் தவிர) அவையிலிருந்து வெளியேறினர்.]

(திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் க. கிருஷ்ணசாமி ஆகியோர் வெளியேறினர்)

முதலில் நீங்கள் விதி 66-ஐப் படித்துப் பாருங்கள். நீங்கள் எல்லாம் மூத்த உறுப்பினர்கள். அவை விதியைப் படித்துப் பார்க்காமல் வந்து இப்படி எழுப்பினால், சபையை எப்படி நடத்துவது? அதாவது, பேரவை விதிகளின்படிதான் நான் சபையை நடத்த முடியும். (குறுக்கீடுகள்) இல்லை, விதிகளின்படிதான் சபையை நடத்த முடியும். விதியை மீறி என்னை சபையை நடத்தச் சொல்கிறீர்களா? விதிகளின்படிதான் சபையை நடத்த முடியும். (குறுக்கீடுகள்) விதி எண் 66 என்னிடம் இங்கே இருக்கிறது. உங்களிடம் இல்லை என்றால் நான் தருகிறேன். (குறுக்கீடுகள்) நீங்களெல்லாம் இயற்றிக் கொடுத்த விதி இது. இந்த விதியை வைத்துத்தான் நான் சபையை நடத்துகிறேன். சபையை நடத்தும்போது எனக்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லையென்றால் எப்படி? மூத்த உறுப்பினர்கள் நீங்களே இப்படியெல்லாம் செய்தால் எப்படி? (குறுக்கீடுகள்) எப்படி நான் சபையை நடத்துவது? (குறுக்கீடுகள்) விசாரணைக் கமிஷனுக்கு குந்தகம் விளைவிக்கிற மாதிரி நீங்கள் கருத்துகளைச் சொல்ல முற்பட்டால், அந்தப் பொருள் குறித்து விவாதிக்க அனுமதியில்லை. (குறுக்கீடுகள்) இல்லை, அதுகுறித்து விவாதிக்க அனுமதியில்லை.

முற்பகல் 11-40

மாண்புமிகு திரு. ஆர். வைத்திலிங்கம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று வீட்டு வசதித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் உள்ளது. நீங்கள் எழுப்புகின்ற ஒத்திவைப்புத்

[திரு. ஆர். வைத்திலிங்கம்] [2014 ஜூலை 10

தீர்மானம் அனுமதித்தால் வருகிறது. நீங்கள் பேசுங்கள். நான் பதில் சொல்கிறேன். அமைதியாக இருந்து கேளுங்கள், நான் அமைதியாக பதில் சொல்கிறேன். அவர்கள் ஓடுகாலிகள்; ஓடிட்டாங்க. தைரியமிருந்தால் அந்த ஓடுகாலிகள் என் பதிலுக்கு பதில் சொல்ல வேண்டும். அந்த ஓடுகாலிகளுக்குத் தைரியமில்லை. அதனால் அவர்கள் புறமுதுகிட்டு ஓடிவிட்டார்கள். நீங்கள் உட்கார்ந்து அமைதியாகக் கேளுங்கள். (குறுக்கீடுகள்) நீங்கள் அமைதியாகக் கேளுங்கள், நான் பொறுமையாக, நியாயமாகப் பதில் சொல்கிறேன். (குறுக்கீடுகள்) பொறுமையாகக் கேளுங்கள்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. அ. சவுந்தரராசன், விதியில் இடமில்லை. இதை அனுமதிப்பதற்கு விதியின்படி வாய்ப்பில்லை. (குறுக்கீடுகள்) இல்லை, விதியில் வாய்ப்பில்லை. அனுமதி கொடுப்பதற்கு விதியின்படி எனக்கு வாய்ப்பில்லை. விதியின்படி வாய்ப்பில்லாததால், நான் அனுமதிக்க முடியாது. (குறுக்கீடுகள்) இல்லை, அனுமதி கொடுப்பதற்கு விதிப்படி எனக்கு வாய்ப்பில்லை.*

(இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேறினர்.)

5. அறிவிப்பு

மானியக் கோரிக்கைகள், 2014—2015, முன்மொழிதல் (ஆ.பெ.)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *பேரவைக்கு ஓர் அறிவிப்பு. 2014-2015 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகளைப் பேரவையில் முன்மொழிவது குறித்து மேதகு ஆளுநர் அவர்களிடமிருந்து கீழ்க்காணும் செய்தி வரப்பெற்றுள்ளது:*

"In pursuance of Clause (3) of Article 203 of the Constitution of India, I, Dr. K. Rosaiah, Governor of Tamil Nadu, hereby give my recommendation to the moving, in the Tamil Nadu Legislative Assembly, of the Demands for Grants for the Financial Year 2014-2015."